

564

திருக்குறள் - நாடு

விளக்க உரையுடன்

ஜந்தாம் பாகம் (5-ஆம் பாகம்)

அரசினர் பாடத்திட்டத்திற்குமொத்தம்
வெளியிடப்பட்டுள்ளது.

பதிப்பாளர் :

ஆசிரியர் நாற்பதிப்புக் கழகம்

53-56, பவழக்காரத் தெரு :: சென்னை 1.

பதிப்புச்செய்து

1947

[விலை அணு 5]

திருவள்ளுவர்

வள்ளுவர் என்பது ஒரு குலத்தவரைக் குறிக்கும் பெயர். திருக்குறள் என்னும் சிறந்த தமிழ் நாலீச்செய்தவர் திருவள்ளுவர் எனப்படுவர். திரு என்பது சிறப்பு நோக்கி இட்டு வழங்கும் சொல். திருக்குறள் செய்தவரின் பெயர் மறக்கப்பட்டுவிட்டது. அந்தால் செய்தவர் வள்ளுவர் குலத்தினராதலேன் அவர் வள்ளுவர் என அறியப்பட்டு வருகின்றார். அவா பெயர் அறியப்படாதது போலவே அவர் செய்த நாலின் பெயரும் அறியப்பட வில்லை. குறள் என்பது நாலுக்குரிய பெயரான்று; இரண்டடியாலாகிய வெண்பாப் பாடலைக் குறிப்பது. அவருடைய பெயரும், அவர் செய்த நாலின் பெயரும் அறியப்படாமல் இருப்பனபோலவே அவருடைய சமயமும் யாது என அறியப்படாமல் இருக்கின்றது தமிழ் இலக்கணத்தில் வரும் உயிர், மெய், வினை, உயிர்மெய் வேற்றுமை போன்ற சொற்களைக்கொண்டு பழந்தமிழ் மக்கள், இறைவன், உயிர், வினை, மறுசிறப்புப் போன்ற தத்துவச்கொள்கைகளை நன்கு ஆராய்ந்து அறிந்திருந்தார்கள் எனத் தெரிகின்றது. இவைகளைப்பற்றிய சருத்துக்கள் எல்லாச் சமயங்களுக்கும் பொது. உயிர், உலகம், இறைவன், வினை, இறப்பு, பிறப்பு ஆகியவற்றை ஆராய்ந்து கூறும் உண்மை நால்களாகிய உபநிடதங்களை உலகமறை என மேல்நாட்டறிஞர் கூறுவது இங்கு கடாத்திற் கொள்ளத்தக்கது. இவ்வகைக் கொள்கையுடையவரே திருவள்ளுவர் என நாம் துணியலாம்.

திருவள்ளுவர் காலம் 1,800 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இவர் உக்கிரப் பெருவழுதி என்னும் பாண்டிய அரசன் காலத்தவர் என்னும் ஐதீகமும் உள்ளது. உக்கிரப் பெருவழுதியின் காலம் கி. பி. 50 வரையிலாகவாம். திருவள்ளுவர் வாசகி என்னும் பெண்ணை மணந்து இல்லறம் நடத்தியவரென்றும், நெசவு தொழிலையே தனது வாழ்க்கைத் தொழிலாகக் கொண்டிருந்தவரென்றும், மயிலாப்பூரில் வாழ்ந்தவரென்றும் பரம்பரைக் கணத்தகள் உள்ளன.

ந. கி. க.

திருக்குறள்—நூறு

- ஜின்தாம் பாகம் -

கடவுளை வழிபடாதார் பிறவிக்கடலைந் தாண்டமாட்டார்

1. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

(வசன நடை): இறைவன் அடி (சேரந்தார்) பிறவிப் பெருங்கடல் நீந்துவர், சேராதார் நீந்தார்
இறைவன் - கடவுள். அடி - பாதம். நீந்துவர் - கடப்பர்.

கடவுளின் பாதங்களை அடைந்தவர் பிறப்பு என்னும் பெரிய கடலைக் கடப்பா; அடையாதவா கடக்க மாட்டார்.

கெடுக்கவும் ஆக்கவும் வல்லது மழை

2. கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை.

(வ - ந.). கெடுப்பதூஉம் கெட்டார்க்கு சார்வு ஆய் மற்று ஆங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை.

கெடுத்தல் - வறுமை அடைபச செய்தல். சார்வி - துணை. மற்று ஆங்கு - முன் கெடுத்தாற்போலே. எடுப்பதூஉம் - துக்குதல், செல்வம் உயரச செய்தல்

தான் பெய்யாது நின்று உலகத்தாரை வறுமை அடையச் செய்வதும், அவர்களுக்கு உதவியாய்த் தின்று மறுபடி செல்வம் உயரும்படி செய்வதும் வல்லது மழையே.

ஐம்பொறிகளை அடக்குவான் மோட்சம் அடைவான்

3. உரள்என்னும் தோட்டியால் ஓரெந்தும் காப்பான் வரண்ணன்னும் வையாயிற்கோர் வித்து.

(வ - ந.): உரன் என்னும் தோட்டியான் ஓர் ஜூங்தும் காப்பான் வரன் என்னும் வைப்புக்கு ஓர் வித்து.

உரன் - மன உறுதி. தோட்டி - அங்குசம். ஓர் ஜூங்து - மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஜூம் பொறிகள். வரன் - மேலானது வைப்பு - உலகம். வித்து - விதை.

மன உறுதி என்னும் அங்குசத்தால் ஜூம்பொறிகளையும் அடக்கி ஆள்கின்றவன் மோட்சத்தை அடைய ஏற்ற வனுவான்.

துறவிகள் சொல் பலிக்கும்

4. நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.

(வ - ந.): நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டிவிடும்.

நிறைமொழி-பொருள் நிரம்சிய சொற்கள். மாந்தர்-மக்கள். மறைமொழி - மந்திரங்கள், சொன்னபடி பலிக்கும் சொற்கள். காட்டிவிடும் - தெரியச் செய்துவிடும்.

பொருள் நிறைந்த வார்த்தைகளைச் சொல்லும் துறவி களின் பெருமையை, அவர்களின் மந்திரங்களாகிய சொற்களே (கண்ணெதிரில்) காட்டிவிடும்.

மனம் களங்கமற்றிருப்பதே எல்லா அறங்கங்களும்

5. மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல் நீர் பிற.

(வ - ந.): மனததுக்கண் மாசு இலன் ஆதல்; அனைத்து அறன்; பிற ஆகுல் நீர்.

மாசு - களங்கம். அனைத்து - எல்லா. ஆகுலம் - ஆரவாரம். நீர் - தன்மையுடையன.

மனத்தில் களங்கமற்றவனுகுச; அதுவே எல்லா அறமும்; மற்றவை ஆரவாரத் தன்மையுடையன.

நாளைக்கு என்றிராது உடனே தருமஞ் செய்க

6. அன்றறிவாம் என்னு(து) அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றுத் துணை.

(வ - ந) : அன்று அறிவாம் என்னுது அறம் செய்க;
அது பொன்றும்கால் பொன்று துணை

அன்று - பின்டு. அறிவாம் - பார்த்துக்கொள்ள
லாம். பொன்றுதல் - சாதல்.

பின்டு பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லி
விடாது தருமத்தைச் செய்க. அவ்வாறு செய்யப்பட்ட
தருமம் சாகும்போது அழிவில்லாது துணையாகக் கூட
வரும்

ஓயாது தருமஞ் செய்பவன் பிறப்பை ஒழிப்பான்

- 7 வீழ்நாள் படாஅமை நன்றுற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியாடக்குங் கல்.

(வ - ந.) : வீழ்நாள் படாஅமை ஒருவன் நன்று ஆற்
றின் அஃது வாழ்நாள் வழி அடைக்கும் கல்.

வீழ்நாள் - தருமனு செய்யாத நாள், வீண நாள்.
படுதல் - உளவாதல் ஆற்றின் - செய்யின். வாழ்நாள்
வழி - பிறப்பு அடையும் வழி.

தருமஞ்செய்யாத நாட்கள் இல்லாமல் என்றும்
ஒருவன் தருமத்தைச் செய்வாலுமின் அது அவன் பிறப்பு
அடையும் வழியை அடைக்கும் கல்லாகும். அவன்.
பிறவா நெறியாகிய இன்பத்தை அடைவான்.

அன்போடுகூடியதே நிறைந்த இவ்வாழ்வு

18. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.

(வ - ந.) : இல்வாழ்க்கை அன்பும் அறனும் உடைத்து
அயின் அது பண்பும் பயனும்.

அன்பு - சேசம். அறன் - பிறர்க்குக் கொடுத்துண்ட லாகிய தருமம். பண்பு - குணம். பயன் - பேறு.

குடும்ப வாழ்க்கையில் கணவன் மனைவியருக்கிடையில் கேரமும், தருமமும் இருந்தால் அது ஸ்ராவாழ்க்கை யூட்டும்.

தூறவறந்தினும் இல்லறமே சிறந்தது

9. அறளனப் பட்டதே இல்லவாழ்க்கை; அஃதும் பிறனப்பறிப்பது இல்லாயின நன்று.

(வ - ந.): அறன் எனப்பட்டதே இல்லவாழ்க்கை; அஃதும் பிறன் பழிப்பது ஷில்லாயின் நன்று.

இல்லறம் தறவறம் என்னும் இரண்டினுள் அற மென்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது இல்லவாழ்க்கையேயாகும். அதுவும் பிறரால் பழிக்கப்படத்தக்க தீமைகள் இல்லாத விடத்துச் சிறப்பாகும்.

மனைவியிடம் நற்குணமின்றேல் இல்லவாழ்க்கை பாழ்

- 10 மனைமாட்சி இல்லாள்கள் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித்து ஆயினும் இல்.

(வ - ந.): மனைமாட்சி இல்லாள்கள் இல் ஆயின் வாழ்க்கை எனை மாட்சித்து ஆயினும் இல்.

மனைமாட்சி - இல்லவாழ்க்கைச்கேற்ற சிறப்பு. இல்லாள் - மரண வி எனை - எவ்வளவு.

இல்லவாழ்க்கைக்கேற்ற சிறந்த குணங்கள் மனைவியிடம் இல்லையாயின் அவ்வாழ்க்கை செல்வத்தால் எவ்வளவு சிறப்புபெற்றதாயினும் மேம்பட்டதாகாது.

கற்போடு கணவனைப் பேணுபவனே சிறந்த மனைவி

11. தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்.

(வ - ந.): தன் காத்து தன் கொண்டான் பேணி தகைசான்ற சொல் காத்து சோர்வு இலாள் பெண்.

தன்காத்து - கண்ணக் காத்து பேணி - உபசரித்து. தகை - பெருமை. சான்று - நிறைநத் சொல் - புகழ். சோர்வு - மறதி.

தனது கற்பு முதலை நற்குணங்களைக் காப்பதிலும், கணவனை உபசரிப்பதிலும், புகழ்க்குறிய நன்மைகளைச் செய்வதிலும் மறதியின்றி ஊக்கமுள்ளவனே சிறநத பெண்ணுவாள்.

அன்பில்லாதவனை அறக்கடவுள் தண்டிக்கும்

- 12** என்பி இலதனை வெயில்போலக் காடுமே
அன்பில்லாதனை அறம்.

(வ - ந.) என்பு இலதனை வெயில்போல அன்பு இலதனை. அறம் காடும்

என்பு - எலுமடு

எலுமடில்லாத புழக்களை வெய்யில் சுடுவதுபோல அன்பில்லாத உயிரை அறக்கடவுள் வருத்தும்

அன்பின்றேல் உடலமுக பயனில்லை

- 13.** புறத்து உறுப்பு எல்லாம் எவன் செய்யும் யாக்கை அகத்துறுப்பு அன்பி வெர்க்கு.

(வ - ந.): யாக்கை அகத்து அன்பு இலவர்க்கு புறத்து உறுப்பு எல்லாம் எவன் செய்யும்.

யாக்கை - உடமடி. அகத்து - உள்ளே. புறத்து - வெளி. எவன் - யாது. செய்யும் - உதவியைச் செய்யும்.

மனத்தில் அன்பில்லாதவர்க்கு வெளி அவயவங்கள் எல்லாம் யாது பயனைச் செய்யும்?

- விருந்தினரை உபசரிப்பான் தேவரால் விரும்பப்படுவான்
- 14** செல்விழுந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்விருந்து வானத் தவர்க்கு.
- (வ - ந.): செல் விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்து விருப்பான் வானததவர்க்கு நல் விருந்து.

செல் - வந்த விருந்து - விருந்தாக வந்தவரை.
ஓம்பி - உபசரித்து வானத்தவர் - தேவர்.

முன் விருந்தாக வந்தவனை உபசரித்து, இனி வரும் விருந்தினை எதிர்பார்த்திருப்பவனை தேவர்கள் மிக விரும்புவார்கள்.

விருந்து ஓம்புவானின் நிலம் நன்றாய் விளையும்

- 15.** வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விநந்தோம்பி
மிச்சில் மிஷைவான் புலம்.

(வ - ந.): விருந்து ஓம்பி மிச்சில் மிஷைவான் புலம் வித்தும் இடல் வேண்டுமோ?

மிஷைதல் - உண்ணல். புலம் - விளை நிலம். வித்திடுதல் - விதை விதைத்தல்.

வந்த விருந்தினை முன்னமே உண்ணச்செய்து எஞ்சியிருப்பதை உண்கின்றவனுடைய பயிர் நிலம் விதையாமலே விளையும்.

இன்சொல்லுடையவரை வழுமை அடையாது

- 16.** துள்புறாலும் துவவாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறாலும் இன்சொ(ல்) அவர்க்கு.

(வ - ந.): யார்மாட்டும் இன்புறாலும் இன்சொல் அவர்க்கு துன்பு உறாலும் துவவாமை இல் ஆகும்.

இன்புறாலும் - இன்பத்தை மிகுவிக்கும். துவவாமை - வறுமை.

எவரிடத்தும் இன்பத்தை அதிகம் கொடுக்கும் இனியசொல்லை டுடையவாகனுக்கு வருத்தத்தைத் தருகின்ற வறுமை வராது.

தீண்யளவு நன்றியும் பண்யளவாம்

- 17.** தீண்டுணை நன்றி செயினும் பண்டுணையாக்
கொள்வர் பயன்தேரி வார்.

(வ - ந.): தீனைத்துணை நன்றி செயினும் பனைச் துணை ஆகொள்வர் பயன் தெரிவார்.

தீனைத்துணை - தீனை அளவு.

தீனையளவு சிறிய உபகாரத்தை ஒருவன் செய்தானும் அதீனை நன்றியறிவார் பனை அளவாக நினைப்பார்

ஒரு நன்றியை நினைந்து பல கொடுமைகளை யற

18. கொன்றன இன்னு செயினும் அவாசெய்த ஒன்றுநன்று உள்ளக் கெடும்.

(வ - ந.): கொன்று அன்ன இன்னு செயினும் அவர் செய்த நன்று ஒன்று உள்ள கெடும்.

கொன்று அன்ன - கொலை செய்தல் போன்ற. இன்னு - கொடுமை.

நன்மை செய்த ஒருவா கொல்லபோன்ற கொடுமை களைச் செய்தாராயினும், அவர் செய்த ஒரு உபகாரத்தை நினைந்து தீமைகளை மறக்கவும்.

பிறர் பொருளைத் தன் பொருள்போலப் பேணுக

19. வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோற் செயின்.

(வ - ந.): பிறவும் தமபோல் பேணி செயின் வாணி கம் செய்வார்க்கு வாணிகம்

பிறவும் - பிறர் பொருளையும். தமபோல் - தம் பொருள்போல். பேணிச்செயின் - பாதுகாத்து வாணி கஞ் செய்தல்.

பிறா பொருளையும் தன் பொருள்போலப் பாதுகாத்து வாணிகம் செய்கின்றவர்களுக்கு வியாபாரம் வளரும்.

ஆமைபோல் ஜங்கு அடக்கு

20. ஒருமையுள் ஆமைபோல் ஜங்தடக்கல் ஆறாறின் எழுமையும் ஏமாற் புடிடத்து.

(வ - ந). ஆமைபோல் ஒருமையுள் ஜநது அடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்படி உடைத்து

ஒருமை - ஒரு பிறப்பு ஏமாப்படி - பாதுகாப்பு.

ஆமை தனது உறுப்புக்களை உள்ளே இழுப்பது போல ஒருவன் ஒரு பிறப்பில் ஜமபொறிகளையும் அடக்க வல்லன்யின் அவளை அது ஏழு பிறப்பிலும் தீமையினின் நும் பாதுகாக்கும்.

நாவடக்கமே சிறந்தது

21. யாகாவா(i) ஆயினும் நாகாக்க; காவாக்கால் சோகாப்பர் சொல்லியுக்குப் பட்டு.

(வ - ந.): யா காவா ஆயினும் நாகாக்க; காவாக் கால் சொல் இழுக்குபபட்டு சோகாப்பர்.

யா - எவை, நா - நாக்கு, நாகாத்தல் - நாவினால் தீய சொற்களைச் சொல்லாதிருத்தல். சோகாத்தல் - துன், புறுத்தல்

எவற்றைக் காக்காவிட்டாலும் நாவைக் காத்தல் வேண்டும்; இல்லாவிடின் குற்றமான சொற்களைச் சொல்லித் தாமே துனபம் அடைவர்.

குலம் ஒழுக்கத்தால் அறியப்படும்

22 ஒழுக்க முடையை குடிமை இழுகும் இழிந்த பிறப்பாய் விடும்.

(வ - ந.): ஒழுக்கம் உடையை குடிமை; இழுகும் இழிந்த பிறப்பாய் விடும்.

குடிமை - நல்ல குலம். இழுகும் - தவறுதல். இழிந்த - தாழ்ந்த.

ஒருவன் உயாந்த குலத்திற் பிறநதவனுதலை நல் லொழுக்கம் காட்டும்; ஒழுகும் தவறுதல் அவளைத் தாழ்ந்தகுலத்தினன் ஆக்கிவிடும்.

ஶன உறுதியடையார் நல்லொழுக்கத்தைக் கைவிடார்

23. ஒழுக்கந்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின் ஏதம் படுபாக் கறிந்து.

(வ - ந.): உரவோர் ஒழுக்கத்தின் ஒல்கார்; இழுக்கத்தின் ஏதம் படுபாக்கு அறிந்து.

உரவோர் - மன உறுதியடையோர். ஒல்குதல் - சுருங்குதல்; குறைவுபடுதல். ஏதம் - குற்றம். படுபாக்கு - படுதல்; உண்டாகும் வகை.

மன உறுதியடையோர் நல்லொழுக்கத்தோடே ஒழுகுவர், ஏனெனில் அவர்களுக்கு அதனின்றும் கீங்குவதால் உண்டாகும் தீமை தெரியும்.

அறிவுடையோர் பிறன் மனையாளை நோக்கர்

24. பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றேர்க்கு அறுவெள்ளே ஆன்ற ஒழுக்கு.

(வ - ந.): பிறன் மனை நோக்காத பேர் ஆண்மை சான்றேர்க்கு அறன் ஒன்றே ஆன்ற ஒழுக்கு.

மனை - மனைவி. நோக்குதல் - பார்த்து ஆசைப்படுதல். பேராண்மை - பெருங்குணம். ஆன்ற - நிறைந்த ஒழுக்கு - ஒழுக்கம்.

பிறனுடைய மனைவியைப் பாராத பெருங்குணம் அறிவுடையோர்க்கு நீதியும் நிரம்பிய ஒழுக்கமும் ஆகும்.

அறிவில்லாதவர் செய்த பிழையைப் பொறுத்தல் ஆண்மை

25. இன்மையுள் இன்மை விருந்தொரால்; வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை.

(வ - ந.): இன்மையுள் இன்மை விருந்து ஒரால்; வன்மையுள் வன்மை மடவார் பொறை.

இன்மை - வறுமை. ஒரால் - நீக்குதல். வன்மை - பலம். மடவார் - அறிவில்லாதவர்.

வறுமைகளில் பிக்க வறுமை விருந்தினரை உபசரியாது விடுதலாகும்; வலிமைகளுள் சிறந்த வலிமை அறிவின்மையால் தீமை செய்தவர்களைப் பொறுத்தல்.

பொருமை நாகத்துக்கு வழிகாட்டும்

- 26. அழுக்காறு என்குரு பாவி திருச்செற்றுத் தீழி உய்த்து விடும்.**

(வ - ந.): அழுக்காறு என ஒரு பாவி திரு செற்று தீழி உய்த்து விடும்.

அழுக்காறு - பொருமை பாவி - பாவம் திரு - செல்வம். செற்று - அழித்து. தீழி - தீய இடம், நரகம். உய்த்தல் - செலுத்துதல்.

பொருமை என்னும் பாவம் ஒருவனது செல்வத் தோக் கெடுத்து அவரை நாகத்துக் கொண்டுபோய் விடும்.

பொருமைக்காட்டுக்குச் செல்வமும், நல்லவனுக்கு வறுமையும் வாரா

- 27. அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப் படும்.**

(வ - ந.): அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும், செவ்வியான் கேடும் நினைக்கப்படும்.

அவ்வியம் - பொருமை ஆக்கம் - செல்வம். செவ்வியான் - நல்நெற்றில் நட்ப்பவன். கேடு - வறுமை. நினைக்கப்படும் - ஆச்சரியத்துக்கு இடமாகும்.

பொருமையுடையவனிடத்தில் செல்வமும், நல்ல உள்ளமுடையவனிடத்தில் வறுமையும் நேரின் அவை வியக்கத்தக்கன.

புறங்கூறல் நன்றான்று

- 28. கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லறக முன்னின்று மின்நோக்காச் சொல்.**

(வ - ந.): கண்ணின்று கண் அற சொல்லினும் முன் இன்று பின் நோக்கா சொல் சொல்லற்க.

கண்ணின்று - கண் எதிரே நின்று. கண் அற - முகம் முறிய. முன் இன்று - எதிரில் இல்லாதவிடத்து. பின் நோக்காத - பின்வரும் குற்றத்தை நோக்காத.

உண் கண் எதிரே நின்று ஒருவன் உணது முகம் முறி யும்படியான சொற்களைச் சொல்வானுயினும், அவனில் லாத விடத்து அவனைப் புறங்கூறாதே.

வீண் பேச்சுப் பேசுவான் பதர்

29 பயனில்சொல் பாராட்டு வாளை மகளைனல் மக்கட் பதடி யெனல்.

(வ - ந.): பயனில் சொல் பாராட்டுவாளை மகன் எனல்; மக்கள் பதடி எனல்.

பயனில்சொல் - வீண் சொல். பாராட்டுதல் - பல முறையும் சொல்லுதல். மகன் எனல் - மனிதன் என்று சொல்ல வேண்டாம். பதடி - பதர்; உள்ளே பருப்பு இல்லாதது. எனல் - என்று (சொல்லுக)

வீண் பேச்சைப் பல முறையும் பேசுகின்றவனை மனிதன் என்று சொல்லாதீர்கள்; அவன் மக்களுள் பதா எனப்படுவான்.

தீயவை தீயினும் கொடியவை

30 தீயவை நீய பயத்தலால் நீயவை தீயினும் அஞ்சப் படும்.

(வ - ந.): தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும்.

தீயவை - தீய செயல்கள். தீய - தீமைகள். பயத் தல் - தருதல். தீ - நெருபடு.

தீய செயல்கள் தீய பல்ளையே தருதலால், அவை நெருப்பைக் காட்டிலும் அதிகம் பயப்படத்தக்கன்..

தன்னை விற்றுயினும் உபகாரஞ் செய்க

- 31.** ஒப்புரவி இல்லாருங் கேடேவின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க(து) உடைத்து.

(வ - ந.): ஒப்புரவினால் கேடுவரும் எனின், அஃது
ஒருவன் விற்று கோள் தக்கது உடைத்து.

ஒப்புரவு - உபகாரஞ் செய்தல். கேடு - பொருள்
அழிவு. கோள் - கொள்ளுதல்; வாங்குதல். தக்கது -
தகுதியுடையது.

ஒருவனுக்கு உபகாரஞ் செய்தலால் தனக்குப்
பொருள் அழிவு உண்டாகுமாயின், அக்கேட்டை தன்னை
அடிமையாக விற்றுயினும் கொள்க.

கொடை மகிழ்ச்சி தரும்

- 32.** நாத்து (ஒ)வக்கும் இன்பம் அறியார்கொல் தாழுடைய
வைத்திழக்கும் வன்க ணவா.

(வ - ந.): தாம உடையை வைத்து இழக்கும்
வன்கணவர் ஈத்து உவக்கும் இன்பம் அறியார் கொல்.

உடையை - பொருள். வைத்து - சேர்த்து வைத்து.
வன்கணவர் - கெரடியவர். ஒவத்தல் - மகிழ்தல். கொல் -
வியப்பை உணர்த்தும் சொல்.

தமது செல்வத்தைச் சேர்த்து வைத்துப் பின்
அதனை இழந்து போகின்ற கொடியவர் கொடுத்தலால்
உண்டாகும் மகிழ்ச்சியை அறியார் போலும்? கொடுத்த
லின் மகிழ்ச்சியை அறிந்தால் பொருளீச் சேர்த்து
இழந்துபோகார்.

வறியார்க்கு ஈயாது உண்ணை இரத்தலிலும் கொடியது

- 33.** இரத்தவின் இன்னுது மன்ற நிரப்பிய
தாமே தமிய ருணால்.

(வ - ந.): நிரப்பிய தாமே தமியர் உணல் இரத்த
லின் இன்னுது.

மன்ற - மற்ற. நிரப்பிய - நிரப்ப வேண்டு. தமியர் - தனித்தவராய். இரத்தல் - பிச்சை எடுத்தல்.

பொருளீஸ் சேர்க்க விரும்பி வறியவர்க்குக் கொடாது தாமே தனித்து உண்ணுதல் பிச்சை எடுத்த விலும் துன்பங் தருவது.

கொடுக்க முடியாமலிருந்தலிலும் சாதன இனிது

34. சாதலின் இன்றுத நில்லை; இவிநதூஉம் சாதல் இயையாக் கடை.

(வ - ந): சாதலின் இன்னுதது கில்லை; அதூஉம் சாதல் இயையாக் கடை இனிது.

இன்னுதது - துன்பங்தருவது. இயையாக்கடை இயலாத விடத்து.

சாதலைப்போலத் துன்பங் தருவது வேறேன்றும் கில்லை; கொடுக்க இயலாதபோது அச்சாதல் தானும் இனிதாகும்.

புகழ்ப்பட வாழாதார் பிறர் இகழின் தம்மைத் தாமே நோக

35. புகழ்ப்பட வாழாதார் தந்நோவார் தம்மை இகழ்வாரை நோவ தெவன்.

(வ - ந.), புகழ்ப்பட வாழாதார் தம் நோவார் தம்மை இகழ்வாரை நோவது எவன்?

நோவார் - நோகாது. எவன் - யாது கருதி.

புகழ் உண்டாகும்படி வாழமாட்டாதவர் (பிறர் தம்மை இகழ்வதைக் கேட்டுத்) தம்மையே நொந்து கொள்ளாது, இகழ்கின்றவரை நோகச் செய்வது ஏனே?

அருளுடையார்க்கு அல்லவ் கில்லை

36. அல்லல் அநுள்ளவர்க் கில்லை வளிவழங்கும் மல்லன்மா ஞாலங் கரி.

(வ - ந.): அருள் ஆள்வார்க்கு அல்லல் இல்லை; வளி வழங்கும் மல்லல் மாஞாலம் கரி.

அருள் ஆள்வார் - அருளுடையார்; அல்லல் - துன் பம். வளி - காற்று. வழங்குதல் - இயங்குதல். மல்லல் - செழிப்பு. மா - பெரிய. ஞாலம் - உலகம். கரி - சான்று.

அருளுடையவர்களுக்குத் துன்பம் இல்லை; காற்று இயங்குகின்ற செழிப்புடைய பெரிய உலகில் வாழ்வாரே இதற்குச் சாட்சியாவார்.

வறுமைக்குக் காரணம் தவமின்னை

37. இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார் சிலர்பலர் நோலர் தவர்

(வ - ந.): இலர் பலர் ஆகிய காரணம், நோற்பார் சிலர், நோலாதார் பலர்.

இலர் - வறியர். நோற்றல் - தவஞ் செய்தல்.

உலகத்தில் தவஞ்செய்வார் சிலரும் தவஞ் செய்யா தார் பலரும் இருப்பதே வறியர் பலராயிருத்தற்குக் காரணம்.

மனத்துறவின்றி வெளித்துறவு பூண்டாரிற் கொடியரில்லை

38. நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து வாழ்வாரின் வண்கனு(ர்) இல்.

(வ - ந.): துறந்தார்போல் வஞ்சித்து நெஞ்சில் துறவார் வாழ்வாரின் வண்கனு(ர்) இல்.

துறத்தல் - பற்று அறுத்தல் - வஞ்சித்து - கபடம் செய்து. வண்கனுர் - கொடியவர்

மனத்தில் பற்றை விடாதவராய் பற்று விட்டவர் களைப் போலக் கபடஞ் செய்து வாழ்கின்றவரிலும் கொடியவர் யாரும் இல்லை

பொய்யாதார் உயர்ந்தோர் மனத்தில் உளர்

- 39.** உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்.

(வ - ந.): உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன்.

பொய்யாது - பொய் கூறுது. உள்ளம் - மனம்.

மனம் அறியப் பொய் பேசாது நடப்பவன் உயர்ந்தோர் மனத்தில் நிலைத்திருப்பான்.

மெய்யேக்கதல் நான் தவங்களில் சிறந்தது

- 40.** மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
நானம் செய்வாரின் தலை.

(வ - ந.): மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு நானம் செய்வாரின் தலை.

மொழிதல் - சொல்லுதல். தலை - சிறப்புடையவன்.

இருவன் மனமார மெய் சொல்வானுயின் அவன் தவத்தொடு தருபாத்தையும் செய்வாரினும் சிறந்தவனுவான்.

மெய் பேசுவதற்கு ஒப்பான செயல் இல்லை

- 41.** யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.

(வ - ந.): யாம் மெய் ஆ(க) கண்டவற்றுள் எனைத்துண்ணும் வாய்மையினை நல்ல பிற இல்லை.

எனைத்து - எவ்வகையான.

யாம மெய்யெனக்கணட பலவற்றுள் மெய் பேசுவதற்கு எவ்வகையிலாவது ஒப்பான நல்ல வேறு செயல்கள் இல்லை.

சினம் சுற்றந்தாரையும் சுடும்

- 42.** சினமென்னும் சேர்ந்தாரைக்கொல்லி இளமென்னும்
ஏமப் புளையைச் சுடும்.

(வ - ந.): இனமென்னும் சேர்ந்தாரைக்கொல்லி இனமென்னும் ஏமப்புணையைச் சுடும்.

சேர்ந்தாரைக் கொல்லி - நெருப்பு. ஏமப்புணை - காப்பதாகிய துணை.

கோபம் என்னும் நெருப்பு, ஒருவனுக்குப் பாது காவலாயுள்ள சுற்றத்தினரையும் சுடும்.

கோடிய துன்பஞ் செயினும் சினவாமை நன்று

43. இணர்எரி தோய்வன்ன இன்னு செயினுா புணரின் வெகுளாமை நன்று.

(வ - ந.): இணர் எரி தோய்வு அன்ன இன்னு செயி அும் வெகுளாமை புணரின் நன்று.

இணா - கொத்து. இணர் எரி - பல சுடர் உடைய நெருப்பு. தோய்தல் - மேற்படிதல். புணரின் - இஙசுய மானுல், முடியுபானுல்.

பல சுடர் உடைய நெருப்பில் தோய்ந்தாற்போன்ற துன்பங்களை இழைத்த ஒருவன் நட்புக் கொள்வானுயின் அவனிடம் கோபங்கொள்ளாதிருத்தல் நல்லது.

தன்னுயிரைப்போலவே பிறன் உயிரையும் நினை

44. தன்னுயிர்க்கு இன்னுமை தான்றிவான் என்கொலே மன்னுயிர்க்கு இன்னு செயல்.

(வ - ந.): தன் உயிர்க்கு இன்னுமை தான் அறி வான் மன் உயிர்க்கு இன்னுமை செயல் என் கொல்லு.

இன்னு - துன்பந்தருவன மன் - நிலைபேறு. என் கொல்லு - என்ன காரணத்தால்.

பிறர் செய்யாம் தீங்கால் தன் உயிர்க்குத் தோன்றும் துன்பத்தைத் தானே அறிகின்றவன் பிற உயிர்களுக்குத் துன்பம் தருவனவற்றை ஏன் செய்யவேண்டும்?

சான்னேர் செல்வம் பெறினும் பிறர்க்குத் தீமை செய்யார்

45. சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்கின்னு செய்யாமை மாசற்றுர் கோள்.

(வ - ந.): சிறப்பு ஈனும் செல்வம் பெற்றும் மாசற் றூர் கோள் பிறர்க்கு இன்னு செய்யாமை.

இன்னு - துயர். மாசற்றூர் - மனத்தூய்மையுடையார்.

சிறப்பை யவிக்கின்ற செல்வங்களை பிறர்க்குத் துன்பம் செய்து பெறலாமாயினும், மற்றவர்களுக்குத் துன்பம் செய்யாமல் இருப்பது மனத்தூய்மை உடையோர் கொள்கை.

செல்வம் நிலையாதாகையால் உடனே அருஞ்செய்க

46. அற்கா இயலபிறறுச் செல்வம்; அதுபேற்று
அற்குப் ஆங்கே செயல்.

(வ - ந.): செல்வம் அல்சா இயல் பிற்று; அது பெற் றூல் அற்குப் ஆங்கே செயல்.

அல்சா - நிலைக்காத உறங்குடி - நிலைப்பிரதாவது (தரு மம்) செய்க. ஆங்கே - அப்பொழுதே செயல் - செய்க.

செல்வம் நிலையில்லாதது; அது கிடைத்தால் தரு மத்தை உடனே செய்க.

இறப்பும் பிறப்பும் தூக்கத்தையும் விழிப்பையும் போன்றன

47. உறங்குவது போலும் சாக்காடு; உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.

(வ - ந.): சாக்காடு உறங்குவது போலும்; பிறப்பு உறங்கி விழிப்பது போலும்

சாக்காடு - இறப்பு, மரணம். உறங்குவது - நித்திரை கொள்வது.

மரணம் நித்திரை கொள்வது போன்றது; பிறப்பு நித்திரை கொண்டபின் விழிப்பது போன்றது.

பற்றறுந்தவனுக்குக் கவலை இல்லை

48. யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.

(வ - ந.): யாதனின் யாதனின் நீங்கியான், அதனின் அதனின் நோதல் இலன்.

நீங்கியவன் - துறநதவன்.

ஓருவன் எந்த எந்தப் பொருளினிடத்துப் பற்றமுத்தானே, அவனுக்கு அநத அந்தப் பொருளால் துண்பமுண்டாவதில்லை.

பற்று ஒழியவேண்டுமாலும் கடவுளிடத்தில் பற்றுவை

49. பற்றுக பற்றற்றுன் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.

(வ - ந.): பற்று அற்றுன் பற்றினை பற்றுக ; பற்று விடற்கு அப்பற்றைப் பற்றுக.

பற்று அற்றுன் - பற்றில்லாத கடவுள். பற்றினை - முத்தி நெறியை. அப்பற்றை - அவ்விருப்பை. பற்றுக - செய்க.

எல்லாப் பற்றுக்களையும் விட்ட கடவுளைப் பற்றினில்; எல்லாப் பற்றும் விடுதற்கு நீ அவரை உறுதியாகட்டிடி.

சேங்கோல் மன்னன் கடவுளைப் போன்றவன்

50. முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப் படும்.

(வ - ந.): முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப்படும்.

முறைசெய்தல் - நீதியை நடத்தல். காப்பாற்றல் - காத்தல்ச் செய்தல். மன்னவன் - அரசன். இறை - கடவுள். வைத்தல் - சிறப்பித்து மதித்தல்.

நீதி நடத்திக் குடிகளைக் காப்பாற்றும் அரசன் மக்களால் கடவுள் என்று சிறப்பாக மதிக்கப்படுவான்.

உலகு இன்புறக்கண்டு கற்றறிந்தார் இன்புறவர்

51. நாம் இன் புறுவ துலகின் புறக்கண்டு
காழுவார் கற்றறிந்தார்.

இன்புறவது - இன்பந்தருவதாகிய கல்வி. உலகு - உலகத்தவர். காமுறுதல் - சீரும்புதல்.

தமக்கு இன்பம் தருகின்ற கல்வியைத் தம் வாயிலாகப் பிறர் கேட்டு இன்பமடைதலைக் கண்டு கற்றவர் இன்பம் அடைவர்.

சபையில் பேசாராயின் கல்லாதாரும் நல்லர்

- 52.** கல்லாதவரும் நனிநல்லர் கற்றுர்முன்
சொல்லா(து) இருக்கப் பெறின்.

(வ - ந.): கற்றுர் முன் சொல்லாது இருக்கப்பெறின் கல்லாதவரும் நனிநல்லர்.

நனி - மிக.

படித்தவர் சபைமுன் பேசாது இருந்தால் படியாத வரும் மிக நல்லவராகக் கொள்ளப்படுவர்.

உணவைப்போலக் கேள்வியும் இன்றியமையாதது

- 53.** செவிக்கு உணவில்லாத போற்று சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்.

(வ - ந.): செவிச்சு உணவு இல்லாத போழ்தா வயிற்றுக்கும் சிறிது ஈயப்படும்.

செவிக்கு உணவு - கேள்வி ஈதல் - இடுதல்.

காதுகளுக்கு அறிவிறரகளாகிய கேள்வி இல்லாத கிடத்து வயிற்றுக்கும் சிறிது உணவு இடப்படும். (ஒருவன கல்வி கேள்விகளில் ஈடுபட்டிருக்கும்போது உணவைப் பற்றி நினைக்கலாகாது.)

கேள்வியே தளர்வில் ஊன்று கோலாவது

- 54.** கற்றிலன் ஆயினும் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றுந் துணை.

(வ - ந.): கற்றிலன் ஆயினும் கேட்க அஃதொருவற்கு ஒற்கத்தின் துணை ஊற்றும்.

ஒற்கம் - தனர்ச்சி. ஊற்று - ஆதாரம்.

கல்வி கற்றிராவிட்டாலும் ஒருவன் பிறர் சொல்லும் நல்ல உரைகளைக் கேட்பானாகில் அது அவனுக்குத் தனார்ச்சி வந்த காலத்தில் பெரும் துணையாகும்.

செவிச்சவை சிறந்தது

55 செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் என்.

(வ - ந): செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் என்.

செவியிற் சுவை - கேட்பதாலுண்டாகும் சுவை. உணரா - அறியமாட்டாத. வாயுணரவு - வாயினால் உண்ணப்படும் உணவின் சுவை. அவிதல் - இறத்தல்.

செவியினால் நூகரப்படும் சுவையுணர்வை அறியாது வாயினாலுண்ணப்படும் உணவினை சுவையை அறியும் மக்கள் இருந்தென்ன மடிந்தென்ன?

அறிவே அரணும் ஆயுதமுராகும்

56. அறிவுஅற்றம் காக்கும் கருவி; செறுவார்க்கும் உள் அழிக்கல் ஆகா அரண்.

(வ - ந.): அறிவு அற்றம் காக்கும் கருவி; செறுவார்க்கு அழிக்கல் ஆகா உள் அரண்.

அற்றம் - கெடுதி. கருவி - ஆயுதம். செறுவார் - பகைவர். உள் அரண் - புகுந்து அழிக்கமுடியாத கோட்டை.

ஒருவனுக்குக் கெடுதிவராமல் காக்கும் ஆயுதமே அறிவு; அது பகைவரால் அழிக்கமுடியாத உள் கோட்டையுமாகும்.

எவர் மொழிகளிலிருந்தும் உண்மையைக் காண்க

57. எப்பொருள் யர்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு

(வ - ந.): எப்பொருள் யார்யார்வாய் கேட்டினும் அப்பொருள் மெய்ப்பொருள் சாண்பது அறிவு.

யார் யார் - எவர் எவர். மெய்ப்பொருள் - உண்மைப் பொருள்கள்.

எவருடைய மொழிகளிலிருந்தும் உண்மையைப் பிரித்து எடுத்துக்கொள்வது அறிவு ஆகும்.

உலோபம் தீமைகளுள் கொடியது

58 பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும் என்னப் படுவதோன்று அன்று.

(வ - ந.): பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளம் என்னப் படுவதோன்று அன்று.

பற்று உள்ளம் - மனப்பற்று. இவறன்மை - உலோபம். எற்றுள்ளும் - எல்லாவற்றுள்ளும்.

பொருள்க் கைவிடாமையாகிய உலோபத்தன்மை மற்றைய தீமைகளோடுவைத்து என்னப்படுவதன்று. அது சாதாரண தீமைகளைக் காட்டிலும் கொடியது

சேர்க்கை நன்மை பயக்கும்

59 மனத்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் இனந்தூய்மை தூவா வரும்.

(வ - ந.): மனத்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் இனந்தூய்மை தூவா வரும்.

தூய்மை - சுத்தம். செய்வினை - செய்யும் தொழில். இனம் - சேர்ந்திருப்போர் தூவா - சார்பாக.

மனச்சுத்தமும் செய்கைகளின் சுத்தமும் நண்பரின் சேர்க்கையினால் உண்டாகும்.

நன்பரே சிறந்த பாதுகாவல்

60. மனநல நன்குடையர் ஆயினும் சான்ஜேர்க்கு) இனநலம் ஏமாப் புடைத்து.

(வ - ந.): மனங்கலம் நன்குடையர் ஆயினும் சான் ஞேர்க்கு இனங்கலம் ஏமாப்புடைத்து.

சான்ஞேர் - அறிவுடையோர்க்கு. இனங்கலம் - சேர்க் கிருப்போரின் நற்குணம். ஏமாப்பு - பாதுகாக்கும் வளிமை.

மனங்கலம் எல்லாம் உடையர் ஆயினும், அறிவுடையோர் தமிழைச் சார்ந்திருக்கும் நண்பரையே தமிழைப் பாதுகாக்கும் வளிமையாகக் கொள்வர்.

செய்வன அறிந்து செய்க

61. செய்தக்க அல்ல செயக்கெடும்; செய்தக்க செய்யாமை யானும் கெடும்.

(வ - ந.): செய்தக்க அல்ல செயக்கெடும்; செய்தக்க செய்யாமை யானும் கெடும்.

செய்தக்க - செய்யத்தக்கவை. அல்ல - அல்லாதன.

செய்யத்தக்கன அல்லாததைச் செய்தால் கேடு உண்டாகும்; செய்யத்தக்கவற்றைச் செய்யாமையானும் கேடு உண்டாகும்.

வலியிலர் பலர்முன் வலியுடையான் எதிர் நிற்பதறிது

62. பிலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம் .
சால மிகுத்துப் பெயின்.

(வ - ந.): பிலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம் சால மிகுத்துப்பெயின (அச்சிறும்.)

பிலி - மயில் தோகை பெய்தல் - ஏற்றுதல். சாகாடு - வண்டி. அச்சு இறும் - அச்சு ஒடியும். சால - மிக அதிகம்.

மயிலிறகு ஏற்றும் வண்டியும், அப்பண்டம் மிக அதிகம் ஏற்றப்பட்டால் அச்சு முறியும்.

அனவற்று வாழாதன் வாழ்க்கை கெடும்

- 63.** அனவற்று வாழாதன் வாழ்க்கை உள்போல்
இல்லாகிந்த தோன்றுக் கெடும்.

(வ - ம.): அனவற்று வாழாதன் வாழ்க்கை
உள்போல இல்லாகி தோன்று கெடும்.

அனவற்று - இருக்கும் பொருளின் அளவை
அறிந்து. தோன்று - தோற்றமும் இல்லையாகி.

இருக்கும் பொருளின் அளவை அறிந்து வாழாத
வனின் வாழ்க்கை செழிப்புற்றதுபோலத் தோன்றி
சுவடில்லாது அழிந்துபோம்.

காலாற்று செய்யின் காரியம் கைகூடும்

- 64.** ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தால் செயின்.

(வ - ந.): காலம் கருதி இடத்தால் செயின் ஞாலம்
கருதினும் கைகூடும்.

ஞாலம் - உலகம். கருதினும் - ஆள எண்ணினாலையி
னும். கைகூடும் - அனுகூலமுன்டாகும் காலம் - ஏற்ற
காலம். கருதி - அறிந்து.

தக்காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்தச்
செய்தால், உலகம் முழுவதையும் ஆள எண்ணினாலும்,
அனுகூலமுன்டாகும்.

ஒவ்வாத இடத்து ஒன்றும் நடக்காது

- 65.** கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து.

(வ - ந.): கால்வல் நெடும் தேர் கடல் ஓடா; கடல்
ஒடும் நாவாய் நிலத்து ஓடா.

கால் - சக்கரம். வல் - வலிய. நாவாய் - தோணி.
வலிய சக்கரமுடைய உயர்ந்த தேர் கடலில் ஓட
மாட்டாது. கடலில் ஒடும் தோணி நிலத்தில் ஓடாது.

அறிவுபற்றி அமைச்சரைத் தெரிக

66. காதன்மை கந்தா அறிவுறியார்த் தேறுதல்
பேதைமை யெல்லாந் தரும்.

(வ - ந.): காதன்மை கந்தா அறி வறியார்த் தேறு
தல் பேதைமை யெல்லாந் தரும்.

காதன்மை - அன்புடைமை. கந்து - காரணம். அறிவு
அறியார் - அறியவேண்டியவற்றை அறியாதவர். தேறு
தல் - தெளிதல் பேதைமை - அறியாமை.

அறிவில்லாதவனை அவனிடத்துள்ள அன்பு காரண
மாகப் புத்தி கூறுவோன்க அமர்த்தினால், அவன் மூடத்
தனமான செயல்களில் புகுத்துவிடுவான்.

நம்பிக்கையும் சந்தேகமும் ஆராய்ந்துகொள்க

67. தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஜூபுறவும்
தீரா இடும்பை தரும்.

(வ - ந.): தேரான் தெளிவும் தெளிந்தான்கண்
ஜூபுறவும் தீரா இடும்பை தரும்.

தேருதல் - ஆராய்தல். ஜூபுறவு - சந்தேகப்படுதல்.
தீரா - நீங்காத. இடும்பை - துண்பத்தை.

ஆராய்ப்பாராதவனை நமாடுதலும், தகுதியுடையவ
னென்று அறியர்ப்பட்டவளைச் சந்தேகித்தலும் முடிவில்
லாத துண்பம் தரும்.

ஏற்றவனை ஏற்றகாலத்தில் வேலையிடு

68. செய்வாளை நாடி வினைநாடிக் காலத்தோ(இ)
எயத உணர்ந்து செயல்.

(வ - ந.): செய்வாளை நாடி - வினைநாடிக் காலத்
தோ(இ) எய்த உணர்ந்து செயல்.

செய்வாளை - செய்கின்றவன்து தன்மைகளை, நாடி -
ஆராய்ந்து. வினை - செய்யப்படுவது. எய்த - பொருந்த.
உணர்ந்து - அறிந்து.

வேலையைச் செய்பவனைத் தெரிந்தெடுத்து அவனுக்குத் தகுதியான வேலையைக் கொடுத்து, அவன் அதனை ஏற்றகாலத்தே செய்யும்படி விடு.

மக்கள் அரசன் செங்கோவினுல் வாழ்வர்

- 69.** வானேஉக்கி வாழு முலகெல்லாம்; மன்னவன் கோனேஉக்கி வாழும் குடி.

(வ - ந.): உலகு எல்லாம் வான்நோக்கி வாழும் ; குடி மன்னவன் கோல்நோக்கி வாழும்.

உலகு - உலகில் வாழும் உயிர். வான்நோக்கி - மழை பெய்யின். கோல் - செவ்விய ஆளுஞகை, செங்கோல்

உலகில் வாழும் உயிர்கள் தாம் வாழ்வதற்கு மழையை எதிர்பார்க்கும்; அதுபோல மக்கள் தமது பாதுகாப்புக்கு அரசனின் செங்கோலை நாடுவர்.

பார்காக்கும் வேந்தனை செங்கோல் காக்கும்

- 70.** இறைகாக்கும் வையக மெல்லாம் அவனை முறைகாக்கும் முட்டாச் செயின்.

(வ - ந.): வையகம் எல்லாம் இறைகாக்கும்; அவனை முறைகாக்கும் முட்டா செயின்.

வையகம் - உலகம். இறை - அரசன். அவனை - தன்னை. முறைகாக்கும் - செங்கோல் காக்கும். முட்டா - தவறுது.

அரசனே மக்கள் எல்லோரையும் காப்பான்; அவன் ஆட்சி தவறுதல் இல்லையாயின் அவனை அவன் செங்கோல் காக்கும்.

குடிகளிடம் பொருள் கேட்கும் அரசன் கொள்ளிக்காரன்

- 71.** வேலொடு நின்றுன் இடுவென் நதுபோலும் கேலொடு நின்றுன் இரவு.

(வ - ந.): கோலொடு நின்றுன் இரவு வேலொடு நின்றுன் இடு என்றுபோலும்.

வேல் - வேலென் னும் ஆயுதம். இடு - தா. கோல் - செங்கோல். இரவு - பொருள் கேட்டல்.

செங்கோல் வைத்திருக்கும் அரசன் குடிகளிடத்தில் பொருள் கேட்டல் வேலைக் கையில்வைத்து நிற்கும் கொள்ளைக்காரன் ‘தா’ என்று பொருளைக் கேட்பது போன்றது.

வெதுவாக மிரட்டி தண்டனையைக் குறைக்க

- 72. கடிது ஒச்சி மெல்ல ஏறிக நெடிதாக்கம் நீங்காமை வேண்டு பவர்.**

(வ - ந.): கடிது ஒச்சி மெல்ல ஏறிக ஆக்கம் நெடிது வேண்டுபவர்.

கடிது ஒச்சி - மிகுதியாகச் செய்வதுபோல் காட்டி. ஏறிக - செயக. ஆக்கம் - அதிகாரம். வேண்டுபவர் - நிலைத்தலை விரும்புபவர்கள்.

தமது அதிகாரம் நிலைக்கவேண்டு மென்று விரும்புபவர்கள் குற்றத்துக்குச் செய்யும் தண்டனையை அதிகம் அளிப்பார்ப்போல் காட்டிச் செய்யுமிடத்து அளவு கடவாமல் செய்தல் வேண்டும்.

கெடாது பிறர் சொல்வழி நிற்பது நலம் தரும்

- 73. கருமஞ் சிதையாமல் கண்ணேடு வல்லார்க்கு) உரிமை உடைத்தில் வுலகு.**

(வ - ந.): கருமம் சிதையாமல் கண்ணேடுவல்லார்க்கு) உரிமை உடைத்து இவ்வுலகு.

கருமம் - தொழில். சிதைத்தல் - கெடுத்தல். கண்ணேட்டம் - முகம் முறியாமை.

தாம் செய்யும் தொழில் கெடாமல் பழகியவர்கள் சொல்வழி நிற்கவல்லவர்க்கு இவ்வுலகு உடையதாகும்.

ஒற்றின் கடமை

74. வினைசெய்வார் தஞ்சற்றம் வேண்டாதா ரென்றுங்கு
அனைவரையு மாராய்வ தொற்று.

(வ - ந.): வினைசெய்வார் தஞ்சற்றம் வேண்டாதா
ரென்று ஆங்கு அனைவரையும் ஆராய்வது ஒற்று.

வினை - கருமம். சுற்றத்தார் - உறவினர். வேண்டா
தார் - பகைவர். ஒற்று - ஒற்றனவான்.

அரசுவேலை செய்கின்றவர்களையும், அவரது உறவின
ரையும், பகைவரையும் ஆராய்கின்றவனே ஒற்றனவான்.
அதுவே அவனது தொழிலா.

செல்வம் இழப்பீறும் ஊக்கமுடையார் வருந்தார்

75. ஆக்கம் இழந்தேமென்று) அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தங் கைத்துடையார்.

(வ - ந.): ஒருவந்தம் ஊக்கம் கைத்து உடையார்
ஆக்கம் இழந்தேம் என்று அல் ஆவார்.

ஆக்கம் - செல்வம். அல்ஆவார் - வருந்தமாட்டார்.
ஒருவந்தம் - நிலையான. கைத்து - கைப்பொருள்.

நிலையான ஊக்கத்தை உடையார் கைப்பொருளை
இழந்தனிடத்து அதனை இழந்தோமென்று வருந்தியிரார்.

அதிட்டமில்லாமை இழிவன்று; செய்வன செய்யாமை கிக்குவு

76. பொறியின்மை யார்க்கும் பறியன்று; அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி.

பொறியின்மை - அதிட்டமில்லாமை. ஆள்வினை -
முயற்சி.

அதிட்டமின்மை யார்க்கும் இழிவன்று; அறிய
வேண்டியவற்றை அறிந்து முயற்சி செய்யாமையே பழிக்
கத்தக்க செயல்.

வருந்தி உழைப்பார் துன்பத்துக்கு அஞ்சார்

77. இடும்பைக்(கு) இடும்பை படுப்பார் இடும்பைக்(கு)
இடும்பை படாஅ தவர்.

(வ - ந.): இடும்பைக்கு இடும்பை படாதவர் இடும்பைக்கு இடும்பை படுப்பார்.

இடும்பை - துன்பம். இடும்பை படாதவர் - துன்பப் படமாட்டார். படுத்தல் - விளைத்தல்.

துன்பத்துக்கு வருந்தமாட்டாதவர்கள், அத்துன்பத்துக்குத் துன்பம் விளைப்பார். அதாவது, துன்பத்தைக் கண்டு அஞ்சாதவர்கள் அத்துன்பத்தை வருத்தம் தரும் முயற்சிகளால் போக்குவர்.

துன்பம் இயல்பு என அறிவான் துன்பமூரூன்

78. இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்.

(வ - ந.): இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான் துன்பம் உறுதல் இலன்.

விழைதல் - விரும்பல். இடும்பை - துன்பம். இயல்பு - பொது விதி.

உடம்பிற்கு இன்பமானவற்றை விரும்பாது, செயல்களில் துன்பம் உண்டாதல் இயற்கைவிதி என அறிந் திருப்பவன் ஒருபோதும் துன்பம் அடையான்.

பேச்சினால் ஆக்கமும் கேடும் வரும்

79. ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு.

(வ - ந.): ஆக்கமும் கேடும் அதனால் வருதலால் சொல்லின்கண் சோர்வு காத்து ஒம்பல்.

ஆக்கம் - வாழ்வு கேடு - தாழ்வு. சோர்வு - தளர்வு. ஒம்புதல் - கவனித்துக் காத்தல்.

வாழ்வும் தாழ்வும் பேச்சினால் உண்டாவதால் பேச்சில் தளர்வுபடாமல் கவனித்துப் பேசுதல் நன்று.

பாலிகளுடைய செல்வத்திலும் நல்லவர் வறுமை நன்று

- 80.** பழிமலைந் தெய்நியா ஆக்கத்திற் சண்டேர்
கழிநல் குரவே தலை.

(வ - ந.): பழி மலைந்து எய்திய ஆக்கத்திற் சண்டேர் கழிநல் குரவே தலை

மலைந்து - சமநதி கழி - மிகக் கங்குரவு - வறுமை,
தலை - மேல்

பாவம் செய்து பெற்ற செல்வத்தினும் நல்லவர்
களின் மிக்க வறுமை மேல்.

இன்பந்தரும் தோழிலை உடல் வருந்தம் நோக்காது செய்க

- 81.** நுன்பம் உறவாரினுஞ் செய்க துணிவாறுறி
இன்பம் பயக்கும் வினை.

(வ - ந.): இன்பம் பயக்கும் வினை துன்பம் உறவாரினும் துணிவு ஆற்றி செய்க
உறி - மிக. பயத்தல் - தகுதல். துணிவு - தலை
வின்மை. ஆற்றி - மிகுத்து.

இன்பந்தருகின்றதாகிய முயற்சியை, அது உடல் வருத்தச்சதை மிகக் காருவதாயினும் அதை பொருட்பட்டு தாது மிகக் குறைவோடு செய்க.

மன உறுதியிலார் மதிக்கப்படார்

- 82.** எலைத்திட்பம் யெதியக் கண்ணுயா விளைந்திட்பம்
வேண்டாரா வேண்டாது உல்கு.

(வ - ந.): வினை திட்பம் வேண்டாரை, வீணை திட்பம் எய்திய கண்ணும் உலகு வேண்டாது.

திட்பம் - உறுதி வேண்டார் - கொள்ளார். வேண்டாது - மதியாது

செய்கைகளில் உறுதிப்பாடு இல்லாதவரை, அவரிடத்து வேறு “ உதிப்பாடுகள் (பெருமைகள்) இருப்பதோதும் உலகத்தவா மதியா.

போற்செய்வார் பலர்; நூல்கற்பார் சிலர்

- 83** பகையகத்துச் சாவா எனியர் அரியர்
அவையகத்து (து) அஞ்சா தவர்.

(வ - ந.): பகையகத்து சாவார் எனியர்; அவை
அகத்து அஞ்சாதவர் அரியர்.

எனியர் - பலர். அரியர் - சிலர்.

போர்க்களத்தில் (வீரராய்ச்) சாவர் பலர்; சபையில்
ஏறிப்பேச நடங்காதவர் சிலா.

நாட்டிற்கு அழகாவன ஐந்து

- 84.** பினியின்மை செல்வம் விளைவின்பாம் ஏமாம்
அணியென்ப நாட்டிற்கிவ் ஐந்து.

(வ - ந.): பினிஜின்மை, செல்வம், விளைவு, இன்பம்,
ஏமாம் இவ்வைந்து நாட்டிற்கு அணி என்ப.

பினி - நோய் விளைவு - நிலச்செழிப்பு இன்பம்-
மக்களின் மகிழ்வு. ஏமாம் - காவல், படை எடுப்புக்களிலிருந்து காத்தல் அணி - அழகு.

நோயின்மை, செல்வம் நிலச்செழிப்பு, மக்களின்
மகிழ்ச்சி, படை எடுப்பினின்றும் காவல் முதலிய
ஐந்தும் நாட்டிற்கு அழகாகும்.

பேராண்மையே வீரனுக்கு உயிர்

- 85.** பேராண்மை என்ப தறுகண் ஒன்று உற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எஃகு.

(வ - ந.): தறுகண் பேர் ஆண்மை என்ப, ஒன்று
உற்றக்கால் ஊர் ஆண்மை அதன் எஃகு.

தறுகண் - வீரம். அவர்க்கு - பகைவர்க்கு. உற்றக்கால் - தாழ்வு வந்தால் ஊராண்மை - உதவி. எஃகு -
உயிர் நிலை.

தாட்சணியமின்றிப் பகைவரை அழித்தலே பெரிய
வீரக்குணம் என்று சொல்லப்படும்; பகைவனுக்கு ஒரு

குறை நேர்ந்தனிடத்து அவனுக்கு உதவி செய்வதும் பேராண்மையின் உயிராகும்.

தலைவன் நினைத்து வருந்தும்படி போரில் உயிர் விடுதல் மேல்

86. புரந்தார்கண் நீர்மல்கச் சாகற்பின் சாக்கா(ு) இரந்துகோள் தக்க(து) உடைத்து.

(வ - ந) : புரந்தார்கண் நீர்மல்கச் சாகற்பின் சாக்கா(ு) தக்கது உடைத்து இரந்துகோள்

புரந்தார் - ஆண்டார். மல்குதல் - வழிதல். சாக்கா(ு) - சாவு இரந்து - யாசித்து. கோள் - வாங்குதல். தக்கது - தகுதியுடையது.

தன்னைக் காத்த தலைவன் தன் கண்களினின்று கண்ணீர் வழியும்படி வருத்தப்பட ஒருவன் போரில் மடியக்கூடுமாயின், பிச்சையெடுத்தாயிலும் அவ்வகை மரணத்தைக் கோருதல் நல்லது

யன ஒற்றுமையால் நட்பு பலப்படும்

87. புணர்ச்சி பழகுதல் வேண்டா; உணர்ச்சிதான் நட்பாம் கிழமை தரும்.

(வ - ந.): புணர்ச்சி பழகுதல் வேண்டா; உணர்ச்சிதான் நட்பாம் கிழமை தரும்.

புணர்ச்சி - சிரேகம். பழகுதல் - அடிக்கடி கண்டு நட்பக் கொண்டாடுதல். கிழமை - உரிமை.

சிரேகாம் அடிக்கடி கண்டு பழகுதலுமாகிய காரணங்கள் வேண்டுவதில்லை; மன உணர்ச்சி (மன ஒற்றுமை) நட்பாகிய உரிமையைத் தரும். (மனம் ஒன்றுபட்டால் நட்புப் பலம் அடையும்.)

நல்லேர் நட்பைத் தேடிக் கோள்க

88. அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய வல்லார்நட்பு(பு) ஆய்ந்து கோள்ள.

(வ - ந.): அல்லது அழசசொல்லி இடிதது வழக்கு அறிய வல்லார் ஆயந்து நட்பு கொள்ள

அல்லது - உலக நடைக்கு மாறுன்று. அழ - துக்கப் படும்படி. இடித்து - கண்டித்து. வழக்கு அறிய வல்லார் - உலக வழக்கின்படி நடத்த வல்லவரை ஆயந்து - தேடி. கொள்ள - கொள்ளுக.

உலக வழக்குக்கு மாறுனவற்றைச் செய்யக் கருதி என்ற அழம்படியாகச் சொல்லிக் கண்டித்தும், உலக வழக்கை அறிந்து நடக்கும்படி செய்விக்கும் வல்லவரைத் தேடி நட்புக் கொள்க.

வில் வளைத்தலும் பகவர் சொல் வணக்கமும் ஒன்றே

89. சொல்வணக்கம் ஒன்றார்கண் கொள்ளறக; வில்வணக்கம் தீங்கு குறித்தமை யான.

(வ - ந.): வில் வளைக்கம் தீங்கு குறித்தமையான் ஒன்றார்கண் சொல் வணக்கம் கொள்ளறக.

வில் வணக்கம் - வில்லை வளைத்தல். தீங்கு - தீங்மை. குறித்தல் - செய்யக் கருதுதல் ஒன்றார் - பணவர். கொள்ளறக - கொள்ளாதொழிக.

வில் வளைத்தல் தீங்மை செய்யக் கருதுமே; பணகவரது சொல் வணக்கமும் அவ்வாறே

புல்லறிவாளன் நோய் போவான்

90. ஏவவும் செய்கலான்; நான்நேருன், அவ்வுயிர் போலும் அளவுமோர் நோய.

(வ - ந.): ஏவவும் செய்கலான்; நான்நேருன்; அவ்வுயிர்போலும் அவயும் ஓரா நோய்.

एव - சொல்ல. செய்கலான் - செய்யான். தேறல் - அறிதல் உயிர் - அந்த உயிர்

நல்ல புதுமதிகளைச் சொன்னாலும் புல்லறிவாளன் அதன்படி செய்யான்; தானுக ஒன்றையும் அறியமாட-

டான்; அவன் உயிர் போகுமளவும் மற்றவர்களுக்கு நோயாவான்.

(புல்லறிவாளன் - தன்னைப் பேரறிவினாக நினைக்கும் சிற்றறிவினன்.)

உறவாடுக் கெடுக்கும் பகைவரை அஞ்சக

- 91.** வாள்போல் பகைவரை அஞ்சறக; அஞ்சக
கேள்போல் பகைவர் தொடர்டு.

(வ - ந.): வாள்போல் பகைவரை அஞ்சறக; கேள்
போல் பகைவர் தொடர்டு அஞ்சக.

வாள்போல - வாளைப்போல வெட்டுவோமென்று
நிற்பவர். கேள் - உறவு. தொடர்டு - நட்டு.

வெட்டுவேனென்று வெளிப்படையாக வரும் பகை
வளை அஞ்சாதீர்கள்; நண்பர்போன்ற பகைவர்
(தொடர்பை அஞ்சக

பெரியார் கோபிக்கிள் அரசாட்சியும் செல்வரும் அழியும்

- 92.** வகைமாண்ட வாழ்க்கையும் வாள்பொருளும் என்ஆம்
தகைமாண்ட தக்கார் செறின்.

(வ - ந.): தகை மாண்ட தக்கார் செறின் வகை
மாண்ட வாழ்க்கையும் வாள் பொருளும் என்னும்

தகை - பெருமை. தக்கார் - டெரியோர். செறின் -
கோப்த்தால். வகை - பல அங்கங்கள் (பகுதிகள்).
மாண்ட - சிறந்த வாழ்க்கை - அரசாட்சி. வான் -
பெரிய என்படும் - என்ன ஆய்விடும்? (அழிந்து
விடும்.)

பெருமையால் சிறந்த உயர்ந்தோர் கோபிக்கிள் பல
உறுப்புக்கள் உடைய அரசாட்சியும் பெரிப் பொருளும்
அழிந்து விடும்.

இலக்குமி நீங்கப்பெற்றுர் செயல்

93 இருமனப் பெண்டிரும் கள்ஞும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு.

(வ - ந.): இருமனப் பெண்டிரும் கள்ஞும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு.

இருமனப் பெண்டிர் - விலைமாதர். கவறு - சூது.
திரு - இலக்குமி.

அருளில்லாதவர் விலைமாதரும், கள்ஞும், சூதும்
ஆகியவற்றை மேற்கொள்வர்.

கள்ஞுன்பது நஞ்சன்பதே

94 துஞ்சினூர் செந்தாரின் வேறல்லர்; எஞ்ஞான்றும்
நஞ்சன்பார் கள்ஞுன் பலர்.

(வ - ந.): துஞ்சினூர் செத்தாரின் வேறு அல்லர்;
கள் உண்பவர் எஞ்ஞான்றும் நஞ்ச உண்பார்.

துஞ்சதல் - உறங்குதல். வேறல்லர் - வேறு எனப்
படார். எஞ்ஞான்றும் - எப்பொழுதும்.

கள்ஞுன்டு மயங்கி உறங்குவார் செத்தவரிலும்
வேறானவரல்லர்; எப்பொழுதும் கள்ளோ உண்பவர்
நஞ்சை உண்டவராவார்

சேலவும் வரின் பணிதலும், வறுமையில் பணியாமையும் வேண்டும்

95. பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு.

(வ - ந.): பெருக்கத்து பணிதல் வேண்டும்; சிறிய
சுருக்கத்து உயாவு வேண்டும்.

பெருக்கம் - செல்வம். சிறிய சுருக்கத்து - சூறைந்த
வறுமை உண்டாய்போது. உயர்வு - பணியாமை.

செல்வம் வந்தபோது பணியை வேண்டும்; செல்வங்குறைந்து வறுமை உண்டானபோது தாழ்வு வராதபடி உயர்ந்த ஒழுக்கமுடையனதல் வேண்டும்.

பெரியார் பிறர்குற்றம் கூறுர்; சிறியார் அதனையே கூறுவர்

- 96.** அற்றம் மறைக்கும் பெருமை; சிறுமைதான் குற்றமே கூறி விடும்.

(வ - ந.): பெருமை அற்றம் மறைக்கும்; சிறுமைதான் குற்றமே கூறினிடும்

பெருமை - பெருமையுடையவர். அற்றம் - குற்றம். சிறுமை - சிறிய குணமுடையவார்

பெருங்குண முடையவர் பிறர் குற்றத்தை மறைப்பர்; சிறிய குணமுடையார் அவர் குற்றத்தையே பிறர்க்குக் கூறிவிடுவார்கள்.

நல்லோர்க்கு நல்லவை எல்லாம் கடமைகளே

- 97.** கடனென்ப நல்லவை எல்லாம் கடனாறிந்து சான்றுண்மை மேற்கொள் பவர்க்கு.

(வ - ந.): கடன் அறிந்து சான்றுண்மை மேற்கொள் பவர்க்கு நல்லவை எல்லாம் கடன் என்ப.

கடன் - கடமை. சான்றுண்மை - நிறைந்த செயல். மேற்கொள்ளல் - செய்தல். நல்லவை - நன்மை என்று காணப்படுவன.

கடமையை அறிந்து பெருந்தன்றாமயை மேற்கொள் பவர்களுக்கு நல்லன என்று காணப்படுவன எல்லாம் கடமைகளாகும்.

நற்குணமில்லாதார் மற்றும்

- 98.** அரம்போலும் கூர்மையை ரேனும் மரம்போல்வர் மக்கட் பண்பு(பு)இல்லாதவர்.

(வ - ந.): மக்கள் பண்பு இல்லாதவர் அரம்போலும் கூர்மையர் ஏனும் மரம்போல்வா.

மக்கள் பண்பு - மக்களுக்குரிய நல்ல சூணம்.

மக்களுக்குரிய நல்ல குணங்கள் இல்லாதவர், அரம் போல் அறிவாலும் செயலாலும் கூர் உடையராயினும் மரம் போன்றவர்களாவர்.

ஆண்மை என்பது தன் குடும்பத்தை உயரச் செய்தல்

99 நல்ஆண்மை என்ப(து) ஒருவற்குத் தான் பிறந்த இல்லாண்மை ஆக்கிக் கொள்ள.

(வ - ந.): ஒருவற்கு நல்ஆண்மை என்பது தான் பிறந்த இல் ஆண்மை ஆக்கிக் கொள்ளல்.

ஆண்மை - வீரம். இல்லாண்மை - குடியினையானும் தன்மை.

ஒருவனுக்குச் சிறந்த வீரம் என்று சொல்வது, தான் பிறந்த குடும்பத்தை உயரச் செய்தல்.

உழவன் உழவிடின் உணவுமிலை துறவுமிலை

100. உழவினர் கைம்மடங்கின் இல்லை விழைவதூடும் விட்டேம்என் பார்க்கு நிலை.

(வ - ந.): உழவினர் கை மடங்கின் விழைவதூடும், விட்டேம் என்பார்க்கு நிலையும் இல்லை

கைமடங்கில் - செய்யாது கைகட்டிக்கொண்டு இருத்தல். விழைவது - விரும்பப்படும் உணவு.

உழவர் உழாது கையை மடக்கி இருப்பார்களானால் விரும்பப்படும் உணவும், துறந்தேம் என்பார்க்குத் துறவு நிலையும் இல்லையாகும்.